

SUPPLEMENT

TO

The Ceylon Government Gazette,

PART III.

FRIDAY, AUGUST 9, 1901.

NOTICES UNDER THE WASTE LANDS ORDINANCES.

[Notice under "The Waste Lands Ordinances, 1897, 1899, and 1900."]

TAKE notice, that unless within three months from the 19th day of July, 1901, the persons, if any, who claim any interest in the lands hereinafter mentioned or in any one or more of such lands, appear before the Special Officer appointed under section 28 of Ordinance No. 1 of 1897 at his office at Galle and make claim to the said lands or any of them or to some interest therein :

Such Special Officer, in pursuance of the powers vested in him by Ordinance No. 1 of 1897, will declare by writing under his hand that the said lands or such of them, as to which no claim has been made, are the property of the Crown.

W. E. DAVIDSON,
Special Officer.

Description of Lands referred to.

The following lots, situated in the village of Welive in the Morawak korale of the Matara District, in the Southern Province, as described in the annexed certified tracings :—

I.
Preliminary plan 10.

Lot.	Name of Land.			Extent.	
				A.	R. P.
147	Paragahadeniyehena	14	0 10
148	Paragahadeniya	0	3 25
149	Do.	2	0 0
				46	3 35

on sheets O $\frac{14}{23, 31}$ and O $\frac{14}{24, 32}$, and bounded as follows : on the north by Talpathenedeniya claimed by Don Davit Abewickrama and others, the Talapatdeniyedola ; on the east by the Millowa-ela, the road from Akuressa to Deniyaya Talapathena sold by Crown to Don Andris Werawardana Ratnayaka (title plan 177,583 and 177,582) ; on the south by the road from Akuressa to Deniyaya ; on the west by Pansalawatta belonging to Welive Vihare, Mahawattehena sold by Crown to A. Saibu Dore (title plan 161,522), Pillehena claimed by Don Davit Abewickrama.

විෂි 1901 ක්වු ජූලි මස 19 වෙනි දින පටන් තුන්මාසයක් ඇතුලතදී මෙහි පහත දක්වන ඉඩම්වලට නොහොත් ඉන් එකකට නොහොත් වැඩිගණකකට අයිතිවාසිකමක් තිබෙන හම් අයෙක් ඇත්නම් ඒ අග පිසින් වැසි 1897 කේ නොමමර 1 කේ ආඥාපනතේ 28 වෙනි වගන්තියේ ප්‍රකාරයට පත්කරණු ලැබූ විශෙෂ මන්ත්‍රීවරයානන්තරයෙන් ගාල්ලේ කන් දෝරුවේදී උත්තරයෙන් ඉදිරිපිට ඇවිත් පෙනීසිට එක් ඉඩම්වලට නොහොත් ඊට ඇති හම් කොටසකට කිසි අයිති වාසිකමක් පෙන්වා සිටින්නට නොයෙදුණොත්, එක් විශෙෂ මන්ත්‍රීවරයානන්තරයෙන් වැසි 1897 කේ නොමමර 1 කේ ආඥා පනතෙන් ලැබී තිබෙන බලයේ ප්‍රකාරයට අයිතිවාසිකමක් නොතිහාපු එක් ඉඩම් එක්කෝ එසින් අයිතිවාසිකමක් ගෙණහැර දක්වන්නට නොයෙදුන සෑම ඉඩම් ගජසන්තක ඉඩම් හැවිසට උත්තරයෙන් අත්සන ඇති ලියවිල්ලකින් උත්තරයෙන් විසින් ප්‍රකාශකරණර බව මෙසින් දැනගත හුණුහි.

ඩබ්ලිවු. ඊ. ඩේවිඩ්සන්,
විශෙෂ මන්ත්‍රීවරයානන්තරයෙන්.

ඉඩම්වල නොරතුරු.

දකුණු පලාතට අයිති මාතර දිස්ත්‍රික්කේ නොරවක්කෝරලේ වැලිමේ හත ගම පිහිටා තිබෙන මීට අමුණාපු සහතික සිතියම්වල පෙන්වන මෙහි පහත දක්වන බිම්කවිටි, එනම් :—

I.

මුල් සිතියම 10.

O $\frac{14}{23, 31}$ සහ O $\frac{14}{24, 32}$ සිතියම්පත්‍රවලට අඩංගු :—

බිම්කවිටිය.	ඉඩමේ නම.	විමිතරම.
147	පරගහදෙහියේ හේන	44 0 10
148	පරගහදෙහිය	0 3 25
149	එම	2 0 0
		46 3 35

මීට මාසිම්—උතුරට දෙන්න දැවින් අබෙහවිකුම සහ තවත් අගවල් විසින් අයිතිවාසිකම් කියන තල්පත්ගේගේ දෙහි ගද, තල්පත්දෙහිගේ දෙලද ; නැගෙන තුරු මල්ලව ඇලද, අකුරුසේ සිට දෙහිගාට්ට හත පාරද, ආණ්ඩුව විසින් දෙන්න අන්දිපිස් විරවර්දක රත්නායකට විකුණාපු තලපත්ගේනද, (T. P. 177,583 සහ 177,582) ; දකුණට අකුරුසේ සිට දෙහි ගාට්ට හත පාරද ; බස්නාහරට වැලිමේ විහාරේට අයිති පනසලවත්තද, ආණ්ඩුව විසින් ඒ. සයිඩ්වුද්දේරට විකුණාපු මහ වත්තේගේනද (T. P. 161,522), දෙහි දැවින් අබෙහවිකුම විසින් අයිතිවාසිකම් කියන පිල්ලේගේනද.

இவ்வறிவித்தலின் தேதியாகிய 1901 ம் ஆம்-த்து ஆடிமீ 19 ன் தேதியிலிருந்து மூன்று மாதங்களுக்குள்ளாக இதன் கீழ் விவரித்திருக்கும் காணிகளை யல்லது அக்காணிகளிலெவற்றையும் குறித்து உரித்துப்பேசுவோர்கள் யாருமிருந்தால், அவர்கள் 1897 ம் ஆம்-த்து முதலாம் கொம்பர் சட்டத்தின் 28 ம் பிரிவின்படி ஏற்படுத்திய குறிப்பான உத்தியோகஸ்தர் முன்பாக காணிகளில் உரிமை அல்லது உடங்கை காண்பியாதிருந்தால், மேற்சொல்லிய குறித்த உத்தியோகஸ்தர் தம்மிடம் 1897 ம் ஆம்-த்து முதலாம் இலக்சட்டத்தினால் தனக்குக் கொடுத்திருக்கும் தத்துவத்தைக் கொண்டு தன் கையொப்பமிட்டு எழுத்து மூலமாய் சொல்லப்பட்ட காணிகளை அல்லது அவைகளின் உரித்தைப் பேசப்பட்டவர்கள் வெளிப்படாவிடில் முடிக்குரிய ஆதனமென்று வெளியரங்கப்படுத்துவார்.

டவ்ளிவு, இ. டேவிட்ஸன்,
குறிப்பான உத்தியோகஸ்தர்.

சொல்லப்பட்ட காணிகளின் விவரம்.


தென் மாகாணத்தின் மாத்துறை டிஸ்திரிக்டில் மொறவக்கோறளையச்சேர்ந்த வெளிவே என்னும் கிராமத்திலுள்ள இதன் கீழ் சொல்லப்படுகிற காணித்துண்டுகள், அதாவது : இத்தோடனைத்துக் குறிக்கப்பட்டு உறுதிப்படுத்திய டாப்புக்களில் விவரிக்கப்படடிருக்கின்றன :—

I.

0 $\frac{14}{23, 31}$ ம், $\frac{14}{24, 32}$ ம் அளவுக்கடதாசிகளில் :—

தண்டு.	காணியினது பெயர்.	பிளான் இலக்கம் 10.	விசாலம். ஏ. டி. ப.
147	பறகாதெனியேகேன	...	44 0 10
148	பறகாதெனிய	...	0 3 25
149	ஷை	...	2 0 0
			46 3 35

எல்லை, வடக்கு-தொன் தாவித் அபேவிக்கமவும் சிலபேர்களும் உரித்துப்பேசும் தலபத் தெனியேதொல; கிழக்கு-மில்லொவளல, அக்குரொஸிலிருந்து தெனியாவுக்குப் போகும் ரோட்டு, தொன் அந்திரிஸ வீரவர்தன றத்யகவுக்கு அரசாட்சியாரால் விற்கப்பட்டிருக்கும் தலபத் கேன (T. P. 177,583 ம் 177,582); தெற்கு-அக்குரொஸிலிருந்து தெனியாவுக்குப் போகும் ரோட்டு; மேற்கு-வெளிவே விகாரேஉடைய பன்ஸலவத்த, எ. ஸாய்பு தொரேக்கு அரசாட்சியாரால் விற்கப்பட்டிருக்கும் மகவத்தேகேன (T. P. 161,522), தொன் தாவித் அபேவிக்கம உரித்துப்பேசும் பிள்ளேகேன.



Scale of 8 Chains to an Inch.

Situation : Welive village in Palle pattu of Morowak korale.
Preliminary plan 10.

Lot.	Name of Land.	Extent.	
		A.	R. P.
147 ...	Paragahadeniyahena ...	44	0 10
148 ...	Paragahadeniya ...	0	3 25
149 ...	Do. ...	2	0 0
Sheets O $\frac{14}{23, 31}$ and O $\frac{14}{24, 32}$		46	3 35

Surveyor-General's Office,
Colombo, December 6, 1900.

S. J. C. MORE,
for Surveyor-General.

II.
Preliminary plan 10.

Lot.	Name of Land.	Extent.
166 ...	Maguruwilahena and Nawinnehena ...	22 1 13

on sheet O $\frac{14}{23, 31}$, and bounded as follows : on the north by Kadjugasdeniya sold by Crown to Don Tiyadoris Senanayaka (title plan 91,037), Maguruwila belonging to Vidanapatiranaage Dondris and others, Dangahaliyadda belonging to Abeyawikkrama Don Davit and others, Masmorugahaliyadda belonging to Vidanapatiranaage Don Andris and others ; on the east by Lindagawahena claimed by T. Abeyawikkrama ; on the south by the Etakaledola, the Gansabhawa road from Banagala to Welive, the Etakaledola ; on the west by Kadjugahadeniya claimed by Senanayakage Don Tiyadoris.

මුල් සිතියම 10.

O $\frac{14}{23, 31}$ සිතියම පහත අඩංගු :—


විමසවිසිත.	ඉඩමේ නම.	විමසව.
166 ...	මගුරුවිලහෙන සහ නාවින්නේහෙන	22 1 13

මේ මාසිම—උතුරට ආණ්ඩුව විසින් දෙන තිසදෙරිස් ජේතානාසකට විකුණනු කළුපුරස් දෙනිතද (T. P. 91,037), විදුනපතිරණගේ දෙන අන්දිරිස්ට සහ නවින් අභව්වන්ට අයිති මගුරුවිලදා අබේගම්බුම දෙන දුට්ටිට සහ නවින් අභව්වන්ට අයිති දන්තක ලීද්දද, විදුනපතිරණගේ දෙන අන්දිරිස්ට සහ නවින් අභව්වන්ට අයිති මස්මොරුගහ ලීද්දද ; නැගෙනහිරට වි. අබේගම්බුම විසින් අයිතිවාසිකම් කිසිවක් ලියවා ගෙන ගියේ ; දකුණට ඇටකලේ දෙරුද, බානාගල සිට වැලි මො කන ගම්පහා පාරද, ඇටකලේ දෙරුද ; බස්නාහිරට ජේතානාසකගේ දෙන තිසදෙරිස් විසින් අයිතිවාසිකම් කිසිවක් කළුපුරහදෙනිතද.

O $\frac{14}{23, 31}$ ම් අඟවුක් කළ තාසියිල් :—

තං. 0.	පිඟාන් ඉලක්කම් 10.	විසාලම.
166 ...	කාණියිඟනු පෙයාර්, මනුෂ්විලකෙ, නාවින්නේකෙ	22 1 13

ඒල්ල, වැටුණු-තොන් කියතොරිස් ලේනායායුක්කවුක්ඉ ආසාද්සියාරාල් විර්කප්පට් ධුරුක්කම් කඞ්ඞු-කස්-තෙහිය (T. P. 91,037), විතානපත්තිරනකේ තොන්තිරිසම් සිලපේර්කරුක් ඉරුමදාය මනුෂ්විල, අපේවිකිරිම තොන් තාවිත්තම් සිලපේර්කරුක්ඉරුමදාය තනකා ලියව්න, විතානපත්තිරනකේ තොන් අන්තිරිසම් සිලපේර්කරුක්ඉරුමදාය මහමොහුකාලියත්ත ; කිපුක්ඉ-ඞ්. අපේවිකිරිම උරිත්තුවේකම් බිත්තකාවාකේ ; තෙරු-ඒට්ටකලේතොල, වානාකලිඞ්ඞු වෙහිවේකේ ආරුම කම්පාවා රොට්ටු, ඒට්ටකලේතොල ; මෙරු-ලේනායායුක්කේ තොන් කියතොරිස් උරිත්තුවේකම් කඞ්ඞුකාතෙහිය.



Preliminary plan 10.

Lot 166 called Maguruwilahena, Nawinnshena, in extent 22A. 1R. 13P., situated in Weliwe village in Palle pattu of Morawak korale.

Sheet No. O $\frac{14}{23, 31}$

Surveyor-General's Office,
Colombo, December 6, 1900.

S. J. C. MORE,
for Surveyor-General.

III.

Lot.	Name of Land.	Extent. A. R. P.
163 ...	Kapatenumegodella ...	2 3 12

on sheet O $\frac{14}{23, 31}$, and bounded as follows: on the north by Kaputenuma, belonging to Vidanapatiranage Don Adrian, Kaputenumakoratuwa belonging to ditto; on the east by Pahalakapatenuma belonging to Liyanagamage Janis Appu; on the south by Dangahaliyadda belonging to Abeyawickrama Don Davit, Maguruwila belonging to ditto; on the west by Rukattanagahaliyadda belonging to Vidanapatiranage Don Mathes and others, Udakumbura sold by Crown to Vidanapatiranage Don Kornelis (title plan 77,410.)

මිලි සිතියම 10.

O $\frac{14}{23, 31}$ සිතියම පනතට අඩංගු :-

බිම්කම්පිත	ඉඩම් නම.	බිම්කරම. අ. රු. ප.
163 ...	කපාතෙනුමෙගොඩෙල්ලා ...	2 3 12


මේ මාසිමි-උතුරට විදුකපතිරණගේ දෙන් අදිරියන්ට අසිති කපාතෙනුමද, එම අසට අසිති කපාතෙනුමෙ කොරවුවද; කැබලිඉරට ලියකමගේ ජාතිස්අප්පුට අසිති පහලකපාතෙනුමද; දකුණට අබෙයවික්රම දෙන් දැවින්ට අසිති දන්තක ලියද්දද, එම අසට අසිති මගුරුවිලද; බස්නාඉරට විදුකපතිරණගේ දෙන් මගෙස්ට සහ තවත් අසවිච්ඡන්ට අසිති රුක්අන් තතක ලියද්දද, ආණ්ඩුව විසින් විදුකපතිරණගේ දෙන් කොරනේලියට විකුනාපු ලඩකුඹුරද (T. P. 77,410).

O $\frac{14}{23, 31}$ ම අளவுක් කැපයායුම :-

පිළිගත් ඉලක්කම් 10.

තර්ථ.	කාණියිනු පෙයාර්.	විශාලම. අ. රු. ප.
163 ...	කපාතෙනුමෙගොඩෙල්ලා ...	2 3 12

ඒබැවින්, වැටුප්-විනාශපත්තිරණගේ කොර අතිරියනුදාය කපාතෙනුම, මෙර්සොල් වියවනුදාය කපාතෙනුමෙගොඩෙල්ලාව; සීමිත-නියමයකට ඉඩකඩ අඩු දායක පක කපාතෙනුම; මෙර්සොල්-අපෙයවිච්ඡිත කොර නාවිකාදාය තන්කාණියත, මෙර්සොල්වි වනනුදාය මනුරුවිල; මෙර්සොල්-විනාශපත්තිරණගේ කොර මත්තෙසුම් සිලිපෙර්කලුකු මුදාය හුක් අත්තනකාණියත්ත, විනාශපත්තිරණ කොර කොරනේලියකට අසාදියාචාල් විර්කප්පදිලුකුම දැනට (T. P. 77,410).



Scale of 8 Chains to an Inch.

Preliminary plan 10.

Lot 163 called Kapatenumegodella, in extent 2A. 3R. 12P., situated in Weliwe village in Palle pattu of Morawak korale.

Sheet No. O $\frac{14}{23, 31}$

Surveyor-General's Office,
Colombo, December 6, 1900

S. J. C. MORE,
for Surveyor-General.

IV.

Preliminary plan 10.

Lot.	Name of Land.	Extent.
		A. R. P.
165	Maguruwilagodella	0 1 10

on sheet O $\frac{14}{23, 31}$ and bounded as follows: on the north by Maguruwila belonging to Vidanapatiranaige Dondris and others; on the east by Dangahaliyadda belonging to Don Davit Abeyawickrama and others; on the south by Maguruwila belonging to Vidanapatiranaige Dondris and others; on the west by Maguruwila belonging to ditto.

இல் சீர்தக 10.

O $\frac{14}{23, 31}$ சீர்தகபற்றுவு அடிகளில் :-

விலைபரிசீல.	ஒலிபரிசீல.	விலைபரிசீல.
		அ. ரு. ப.
165	மொழுவிலைபரிசீல	0 1 10

மேல் விலைபரிசீல—மொழுவிலைபரிசீல அடிகளில் சீர்தகபற்றுவு அடிகளில் மொழுவிலைபரிசீல; மொழுவிலைபரிசீல அடிகளில் சீர்தகபற்றுவு அடிகளில் மொழுவிலைபரிசீல; மொழுவிலைபரிசீல அடிகளில் சீர்தகபற்றுவு அடிகளில் மொழுவிலைபரிசீல; மொழுவிலைபரிசீல அடிகளில் சீர்தகபற்றுவு அடிகளில் மொழுவிலைபரிசீல.

O $\frac{14}{23, 31}$ ம் அளவுக் கட்டதாசியில் :-

பிளான் இலக்கம் 10.

அளவு.	காணியினது பெயர்.	விசாலம்.
		அ. ரு. ப.
165	மொழுவிலைபரிசீல	0 1 10

எல்லா, வடக்கு-விதானபத்திரனகே தொன் திரிசும் சிலபேர்களுக்குமுடைய மொழுவிலை; கிழக்கு-தொன் தாவித் அபேயவிக் கிறமவும் சிலபேர்களுக்குமுடைய தன்காளியத்த; தெற்கு-விதானபத்திரனகே தொன் திரிசும் சிலபேர்களுக்குமுடைய மொழுவிலை; மேற்கு-மேற்சொல்லி யவர்களுடைய மொழுவிலை.

165

Scale of 8 Chains to an Inch.

Preliminary plan 10.

Lot 165 called Maguruwilagodella, in extent 0A. 1R. 10P., situated in Weliwe village in Palle pattu of Morawak korale.

Sheet O $\frac{14}{23, 31}$

Surveyor-General's Office,
Colombo. December 6, 1900.

S. J. C. MORE.
for Surveyor-General.